

## தீஸூத்திஸ்த்ரோத்ரம்

சிம்தாமணிர்ஹயக்ரீவோ வஸே யஸ்ய னிஷேவிணஃ |  
ஸோஃபி ஸர்வார்ததோ ன்றுணாம் கிமுதாஸௌ ஹயானஃ || ௧ ||

யம் யம் சின்மய ஸன்மூர்தே தர்மம் குர்மஸ்தவாஜ்ஞயா |  
தம் தம் க்னும்த்யஸூராஃ கிம் தத்தம்தா த்வம் தான்ன க்றும்தஸி || ௨ ||

த்வத்தத்தபுண்யவித்தம் மே ஸத்யஃ பாபைரபாஹரன் |  
க்றுத்தா தைத்யா ன தைத்யாரே தத்விக்ராம்தேரலம் தவ || ௩ ||

ஸ்வக்ஷேம ராம மே காமே ரக்ஷாம்ஸ்யக்ஷாண்யசிக்ஷிபன் |  
தக்ஷாம்யம் ன ஹ்ருஷீகேஸஸ்யாக்ஷய்யன்னய்யதீஸிதுஃ || ௪ ||

ஸ்வப்னோஃபி ஸூசகோ யஸ்மாத்தஸ்மாதஸ்மாகமச்யுத |  
அஸ்வப்னப்ரிய ன ஸ்வப்னேஃப்யக்ஷம் னிக்ஷிப துஷ்க்றுதே || ௫ ||

க்வாஹம் ன்றுஹய தேம்ஃர்க்கஸரணஃ கருணாம்புதே |  
க்வேதம் னிஸ்ஸாரஸம்ஸாரனீஹாராவரணம் மம || ௬ ||

அனுத்ஸாஹமஹோத்ஸாஹசரணஸ்மரணே ஸதாம் |  
ஸரணே ஸதி ஜல்பம்தஃ கிமஸம்தோ ஹஸம்தி னஃ || ௭ ||

கஸ்ய கஸ்ய ப்ரியம் ப்ரூமஃ ஸ்துமஃ கம் கம் பதே பதே |  
கஸ்மை கஸ்மை திஸாமோஃர்தம் கஸ்மாத்தாஃஸமத்ப்ரயோஜனம் || ௮ ||

கோ வா ஜீவாபரஸ்த்ராதா தேவாச்ச்ரீவாஸுதேவதஃ |  
யோ வா கா வாதி யஸ்சோர்த்வம் தெள வாதெள வாமனாஸ்ரிதெள || ௯ ||

மாம் சேன்மும்சதி தேவோஃஸௌ காம் ச மும்சதி வைதிகீம் |  
ஸத்யவ்ரதஸ்ய னாஸத்யம் பக்தஸ்ய ன கதாஃபி பீஃ || ௧௦ ||

ப்ரபோ ப்ரபோத்ய போதாப்திம் ப்ரபுத்தபுதஸாத்ய தே |  
க்றுபாக்ஷபாகரகரஸ்சகோரீமிவ பாது மாம் || ௧௧ ||

ஸேயம் ஸ்ரீஸஹயக்ரீவதாஸேனாஃசார்யஸேவினா |  
யதினா வாதிராஜேன ஸ்துதிர்தீஸூத்தயே க்றுதா || ௧௨ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம் தீஸூத்திஸ்த்ரோத்ரம்  
ஸம்பூர்ணம் ||